

Written by - மருகப்பதி -

Wednesday, 07 November 2018 08:56 - Last Updated Wednesday, 07 November 2018 09:07



அவஸ்திரலீயா விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் வருடாந்த நிகழ்வான தமிழ் எழுத்தாளர் விழா நடப்பெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சம்பிரமணியன் தலைமையில் மெல்பனில், **Keysborough Secondary College** மண்டபத்தில் நடந்த இவ்விழா, மண்டபத்தின் வளையறையில் இடம்பெற்ற கண்காட்சிகளுடன் தொடங்கியது. பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த தனிக் காசிய நாடகங்களின் அமைப்புகளின் கட்டமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சாபாஷ் சவுத்ரிகண்காட்சிகளை திறந்துவைத்தார். விக்ரோரியா பல்தேசிய கலாசார ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. சிதம்பரம் ஐ.நீ நிவாசன் விழா நிகழ்ச்சிகளை மங்கள விளக்கிறேறி தொடக்கிவைத்தார். விழாவின் தொடக்க நிகழ்ச்சிகளாக கண்காட்சிகள் இடம்பெற்றன. ஓவியர் நஸ்ரின் ஓவியக்கண்காட்சி, விமல் அரவிந்தனின் இயற்கை எழிலை சித்திரிக்கும் ஓளிப்படக்காட்சி மற்றும் மறைந்த தமிழ் வளர்த்த முன்னோர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களின் குறிப்புகளுடன் அவர்களின் ஓளிப்படங்களின் காட்சி மற்றும் அவஸ்திரலீயாவில் இதுவரையில் கடந்த மூப்பது ஆண்டுகளும் மலோக வளையான தமிழ் இதழ்கள் - பத்திரிகைகள் - நபல்களின் கண்காட்சி என்பன இடம்பெற்றன.

வள்ளுவர், கம்பர், இளங்கோ, அவ்வை உட்பட பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், ரகுநாதன், அகிலன், ஜயகாந்தன், சமுந்திராமசாமி, முதல் இலங்கையைச் சேர்ந்த இலங்கையர்கோன், அ.ந. கந்தசாமி, மஹாகவி, கனகசெந்திநாதன், டானியல், மு. தளையசிங்கம் உட்பட அண்மையில் மறைந்த பல எழுத்தாளர்களின் படங்களும் காட்சிக்கு வகைக்கப்பட்டிருந்தன. கொல்லப்பட்ட, காணாமலாகப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் - எழுத்தாளர்களின் படங்களின் வரிசையில் ரஜினி திராணகம், சலேவி, தரக்கி சிவராம், காவலபர் ஜகநாதன், நல்லைநடேஸ், நிமலராஜன், அஷரப் ஆகியோர் உட்பட பலருடைய ஓளிப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அத்துடன் புகலிட நாடகங்களில் (

Written by - மருகப்பதி -

Wednesday, 07 November 2018 08:56 - Last Updated Wednesday, 07 November 2018 09:07

கனடா, அவுஸ்திரேலியா, அயர்லாந்து) மறைந்த இலக்கிய ஆளுமகைகளின் ஓளிப்படங்களும் காட்சிக் குவகைகப்பட்டிருந்தன. நிறுக்கும் மறைபட்ட ஓளிப்படங்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியில் மறைந்தவர்கள் பற்றிய குறிப்புகளும் படங்களின் கீழ்ப்பதிவுசெய்யப்பட்டிருந்தது. மண்பத்தின் உளளரங்கத்தில் தொடங்கிய நிகழ்ச்சிகள், சங்கத்தின் துணைத்தலைவர் மருத்துவர் - திருமதி வஜ்னா ரஃபீ க் அவர்களின் வரவேற்புரையுடனும் சங்கத்தின் தலைவர் திரு. சங்கர சூப்பிரமணியனின் தொடக்கவுரையுடனும் ஆரம்பமாகியது. அண்மையில் தமிழகத்தில் மறைந்த கலைஞரும் எழுத்தாளருமான "கத்திப்பட்டறை" ந. முத்துசாமி - இதழாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஓளிப்படக்கலைஞருமான "யுகமாயினி" சித்தன், இலங்கையில் மறைந்த எழுத்தாளர்கள் கெக்கிராவ ஸஹானா மற்றும் இணுவயைசி சிதம்பர திருச்சநெதிநாதன் ஆகியோரும் நினவைகூரப்பட்டனர். இவர்கள் தொடர்பான இரங்கலுரைகளை மருத்துவர் நடசேன், சட்டத்தரணி (திருமதி) மரியம் நளிமுட்ன் மற்றும் மருகப்பதி ஆகியோர் நிகழ்த்தினர்.



கவிஞர் சட்டத்தரணி பாடும்ட்ன் சூ. ஃர் கந்தராசா தலமையில் நடபெறும் கவிஞர்கள் அரங்கில் கல்லோடகைகரன், முஜிபுர் ரஹ்மான், பொன்னரசு சிங்காரம், அறவநெதன், ஃர் கௌரிசங்கர், நளிமுட்ன் ஆகியோர் பங்குபற்றினர்..



மருத்துவர் நடசேன் தலமையில் நடபெற்ற நாவல் இலக்கியக்கருத்தரங்கில், சாந்தி சிவகசுமார், கலாதவேி பாலசண்முகன், தயெவீ கன் ஆகியோர் ஈழத்து - தமிழக நாவல்கள் குறித்துப் புகலிட நாவல்கள் பற்றியும் உரையாற்றினர்.



